

පාර්ලිමේන්තු ප්‍රකාශන මාලා අංකය : 492

ආයතනයේ නම : නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම.

පාරාලුමන්තර වෙළුමිද්දුත් තොදර් ඉලක්කම: 492

නිලවනත්තින් පෙයර් : ලුවරෙලියා මාවද්ද සෙයලකම

පාරාලුමන්තරත්තින් අරස කණක්කුක් කුමුවිනාල්
මුන්වෙක්කප්පද්;ද අහික්කෙ තොදර්පාක නිලෙයියර් කද්දනෙ
ඉලක්කම 119(4) ඉන් කීමු කෙලරව අමෙස්සරින්
අවතානිප්පුක්කලුම මර්තරුම අතු තොදර්පාක ආදුක්කප්පදුම
නදවඬික්කෙකලුම පාරාලුමන්තරත්තිර්කු සමර්ප්පිත්තල්.

Parliamentary Series No: 492

Name of the institution: District Secretariat, Nuwara Eliya

Submission of observations of Hon. Minister and steps taken with regard to the reports tabled by the Committee on Public Accounts in terms of Standing Order No. 119(4)

இலங்கை பாராளுமன்றத்தின் அரசு கணக்குகள் பற்றிய செயற்குழுவினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிலையியற் கட்டளை 119(4) தொடர்பில் தங்களின் அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்.

பாராளுமன்ற வெளியீட்டு தொடர் இலக்கம் : 492

மாவட்ட செயலகம் - நுவரெலியா

அரசு கணக்குகள் செயற்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் மற்றும் வழிகாட்டல்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்	தற்போதைய முன்னேற்றம்
அதிகாரமற்ற அத்துமீறல் தொடர்பான பதிவேடு கால அடிப்படையில் பராமரிக்கப்படவில்லை.	பிரதேச மற்றும் மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்களில் கலந்துரையாடி அறியப்படுத்தல்.	தற்போது அனைத்து பிரதேச செயலகங்களிலும் அதிகாரமற்ற அத்துமீறல் தொடர்பான ஆவணம் இற்றைப்படுத்தப்பட்டு பேணப்படுகின்றது.
கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து கணக்காய்வு ஐயுவினாக்களுக்கும் ஒரு மாதகாலத்தினுள் பதில்கள் அனுப்பப்படவில்லை.	சம்பந்தப்பட்ட பிரிவுகளை இணைத்துக்கொண்டு கணக்காய்வு ஐயுவினாக்கள் கிடைக்கப்பெற்றவுடனேயே பதில்கள் தொடர்பில் கலந்துரையாடி தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கல் மற்றும் பதில்களை வழங்குவதற்கு தாமதிக்கும் பிரிவுகளுக்கு பதில்களை உரிய காலத்தில் பெற்றுக்கொள்வதற்காக நினைவூட்டல் கடிதங்களை அனுப்புதல் மற்றும் குறிப்பிட்ட பிரிவு பிரதானிகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்தல்.	2024 ஆம் ஆண்டின் கணக்காய்வு ஐயுவினாக்கள் 18 உம், 2025 ஆம் ஆண்டின் கணக்காய்வு ஐயுவினாக்கள் 19 உம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவ்வனைத்து கணக்காய்வு ஐயுவினாக்களுக்கும் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு மாத காலத்திற்குள் பதில்களை அளிக்க முடியாத ஐயுவினாக்களுக்காக இடைபதில்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வருடாந்த பொருள் கணிப்பாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்ட மிகைகள், பற்றாக்குறைகள் மற்றும் ஏனைய விதப்புரைகள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை.	பிரதேச மற்றும் மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்களில் கலந்துரையாடி அறியப்படுத்தல்.	சுற்றறிக்கையின் பிரகாரம் கணிப்பாய்வு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு, அறிக்கை வழங்க வேண்டிய குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து வாகனங்களினதும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் கைவசம் இல்லை.	மாவட்ட செயலகத்திற்கு சொந்தமானபோதிலும், பதிவு உரிமையை கையகப்படுத்திக்கொள்ளாத வாகனங்களின் உரிமையை கையகப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். பிரதேச மற்றும் மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்களில் கலந்துரையாடி அறியப்படுத்தல் மற்றும் தேவையான ஆலோசனை	வாகனங்களின் உரிமையை கையகப்படுத்திக்கொள்வதற்காக குறைபாடுகள் உள்ள கோவைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு, கொமிட்ரோலர் தலைமை அதிபதி அலுவலகம், மோட்டார் வாகனத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களிடம் சமர்க்கப்பட்டுள்ளன.

	னைகளை வழங்கல்.	
ஒதுக்க வாகனங்களுக் கான நாளாந்த ஓட்டக் குறிப்புகள் மற்றும் மாதாந்த பொழிப்பு அறிக்கைகள் தயாரிக்கப் பட்டு கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.	பிரதேச மற்றும் மாவட்ட கணக் காய்வு முகாமைத்துவக் குழுக்க ளில் கலந்துரையாடி அறியப்படுத் தல். அனைத்து பிரிவுகளுக்கும் நாளாந்த ஓட்டக் குறிப்புகள் மற்றும் மாதாந்த பொழிப்பு அறிக்கைகளை உரிய திகதிற்கு அனுப்பி வைக்குமாறு எழுத்துமூலம் அறிவித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கல்.	தற்போது அனைத்து அலுவலக ஓட்டக் குறிப்புகள் மற்றும் மாதாந்த பொழிப்பு அறிக்கைகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு உரியவாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாகனங்களிலும் தேசிய சின்னம் வரையப்படவில்லை.	வாகனங்களில் தேசிய சின்னங் களை வரைவதற்கு தேவையான அலுவல்களை ஏற்பாடு செய்யுமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவித் தல். பிரதேச மற்றும் மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்களில் அறியப்படுத்தல்.	ஒதுக்க வாகனங்களிலும் தேசிய சின்னம் ஸ்டிக்கர் (Sticker) செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாகனம் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்டு 08 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் அகற்றப்படவில்லை.	பிரதேச மற்றும் மாவட்ட கணக் காய்வு முகாமைத்துவக் குழுக்க ளில் கலந்துரையாடி அறியப்படுத் தல். மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை அகற்றுவதற்கான மற்றும் ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.	அலுவலகத்தில் உள்ள பல பாவனையிலிருந்து ஒதுக்கப் பட்ட வாகனங்களை அகற்றுவ தற்கான மற்றும் ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசு சார்பற்ற அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டிருந்த வாக னங்கள்/ மோட்டார் சைக்கிள் களின் உரிமையை உறுதிப் படுத்துவதற்கான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அது தொடர்பில் கொமிட்ரோலர் தலைமை அதிபதி அலுவல கத்திற்கு அறிவிக்கப்பட்டுள் ளது. அதற்கமைய எதிர்காலத் தில் அகற்றும் அலுவல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு வாகன விபத்து தொடர்பிலும் நி.ஓ.இன்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	பிரதேச மற்றும் மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்களில் கலந்துரையாடி அறியப்படுத்தல்.	நிதி ஒழுங்குவிதி பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
ஓராண்டுக்கும் மேலதிக காணப்படும் நிலுவைக் கடன் மீதிகள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	பிரதேச மற்றும் மாவட்ட கணக் காய்வு முகாமைத்துவக் குழுக்க ளில் கலந்துரையாடி அறியப்ப டுத்தல் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.	இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களின் நிலுவை கடன் தொகை அறவிடப்பட்டுள்ளது. சேவையிலிருந்து இடைநிறுத்தப் பட்ட உத்தியோ கத்தர்களின் கடன்களை சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் துரிதமாக பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஏற்கனவே தவணைகளாக செலுத்தவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொது வைப்புக் கணக் கில் காலாவதியான வைப்புகள் தொடர்பாக நிதி ஒழுங்குவிதிகள் 571 இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	பிரதேச மற்றும் மாவட்ட கணக் காய்வு முகாமைத்துவக் குழுக்க ளில் கலந்துரையாடி அறியப்ப டுத்தல் மற்றும் அறிவுறுத்தல் களை வழங்கல்.	தற்போது இரண்டு வருடங்க ளுக்கு மேற்பட்ட வைப்புகள் இல்லை.
நி.ஒ.371 இன் பிரகாரம் வெளியிடப்பட்ட பணி குறித்த இடைக்கால கட்டுநிதி 10 நாட்களுக்குள் செலுத்தி தீர்க்கப்படவில்லை.	சுற்றறிக்கையின் அறிவுறுத் தல்கள் பிரகாரம் செலுத்தி தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனைத்த உத்தியோகத்தர்களுக்கும் தெளிவுப்படுத்தல் அறிவுறுத்தல் களை வழங்கல் மற்றும் அது பற்றி பிரதேச மற்றும் மாவட்ட கணக் காய்வு முகாமைத்துவக் குழுக்களில் கலந்துரையாடி உத்தியோகத்தர்களுக்கு அறியப்படுத்தல்.	தற்போது சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செலுத்தி தீர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சேவை இணைப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் தவிர அங்கீகரிக்கப்பட்ட உச்ச வரம்பை மீறும் வகையில் பணியாட்கொடுத்தியினர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.	நி.ஒ.71 இன் கீழ் அந்த பதவிகளுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்காக முகாமைத்துவ சேவைகள் திணக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது	அங்கீகரிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு மாத்திரம் பணியாட்கொடுத்தியினர் சேவை இணைப்பு செய்யப்பட்டுள்ளனர்.
நி.ஒ.94 (1) இன்படி செலவு விடயமொன்றுக்கு செய்யப்பட்டிருந்த ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்ட பின்னர், ஆண்டிறுதியில் எஞ்சிய ஒதுக்கீடுகளின் வரம்பினை விஞ்சாதப்படி பொறுப்புகள் ஏற்கப்பட்டிருந்தது.	செலவுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு உள்ளக சுற்றறிக்கை மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.	வருடாந்த மதிப்பீட்டின் மூலம் ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடு உத்தியோகத்தர்களின் போக்கு வரத்து செலவு, மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை நாள் சம்பளம் ஆகியவற்றிற்கு போதாமை காரணத்தினால் இந் நிலைமை உருவாகியுள்ளது. செலவுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு உச்ச செலவு எல்லை வகுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மாதந்தோறும் இடம்பெறவில்லை.	சுற்றறிக்கையின் அறிவுறுத் தல்கள் பிரகாரம் நடவடிக்கை களை மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தல் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.	சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத் தல்களின்படி மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்படும். ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் வழங்கிய தினங்களில் நடாத்தப்பட்டுள் ளன.
மாவட்ட வீடமைப்புக் குழு மாதந்தோறும் கூட்டப்படவில்லை.	சுற்றறிக்கையின் அறிவுறுத் தல்கள் பிரகாரம் நடவடிக்கை களை மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தல் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.	தற்போது வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உத்தியோகத்தர் ஒருவர் மாவட்ட செயலகத்திற்கு சேவை இணைப்பு செய்யப்பட்டு சேவையாற்றுவதுடன், மாவட்ட வீடமைப்புக் குழு தீர்மானிக்கப் பட்ட வாறு நடாத்தப்படுகின்றன.

நிறுவனத்தின் கணக்குகள் பற்றிய கணக்காய்வு அபிப்பிராயம் தகுதியான/ ஒப்புதலளிக்க மறுக்கின்ற/ பாதகமான மட்டத்தில் நிலவியது.		2023 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் கணக்கள் பற்றிய அபிப்பிராயம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அபிப்பிராயத்திற்கு கீழான அபிப்பிராயமாகும். (இணைப்பு இல:01)
மாவட்ட மற்றும் பிரதேச போதைப்பொருள் தடுப்புக் குழுக் கூட்டங்கள் காலாண்டில் ஒருமுறை கூட நடத்தப்படவில்லை.	சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்கள் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தல் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.	சிறுவர் குழுவினையொட்டியதாக போதைப்பொருள் ஒழிப்புக் குழு நடாத்தப்பட்டதுடன், தற்போது நாடே ஒன்றாக தேசிய செயற்பாடு வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட சபை நிறுவப்பட்டுள்ளதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட குழுவை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாவட்ட காணி பயன்பாட்டுக் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறையாவது நடாத்தப்படவில்லை.	சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்கள் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தல் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.	மாவட்ட காணி உபயோகக் குழுவை நடாத்துவது தொடர்பான வழிகாட்டல் கோவை மற்றும் உரிய சுற்றறிக்கைகளின் பிரகாரம் குறிப்பிட்டவாறு குழுக்கள் நடாத்தப்படுகின்றன.
திட்டமிடப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் மூலமாக வழங்கப்பட்டிருந்த பயிற்சி வாய்ப்புகள் மூலமாக வழங்கப்பட்டிருந்த பயிற்சி வாய்ப்புகளின் அளவு 50% ஐ பார்க்கிலும் தாழ்ந்த மட்டத்திலேயே நிலவியது.	பிரதேச மற்றும் மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்களில் கலந்துரையாடி அறியப்படுத்தல் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கல்.	தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டில் 50% க்கு அதிகமான மட்டத்தில் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
2016.11.17 ஆம் திகதிய நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் SDW/3/3/16-2016 இன் அறிவுறுத்தல்களுக்கு அமைய காட்டு யானைகள் மற்றும் வன விலங்குகளினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான இழப்பீட்டுக் குழு நடத்தப்படவில்லை.	சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்கள் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தல் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.	இது தொடர்பில் ஏற்படும் நட்டம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளதால், அதற்கான நட்டஈடு செலுத்தும் பணிகள் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படாததால், இக்குழு நடாத்தப்படாதுடன், அவ்வாறான நிகழ்வுகள் அறிக்கையிடும் பட்சத்தில் அதற்குரிய குழுவை நடாத்தி துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பிரதான கணக்காளர்,

மாவட்ட செயலகம்,

நுவரெலியா.

பி.ஏ.டி.செயலகம்
பிரதான கணக்காளர்
மாவட்ட செயலகம்
நுவரெலியா.

மாவட்ட செயலாளர்
மாவட்ட செயலகம்,
நுவரெலியா.

ஆர்.ஏ.டி.என். தென்னகோன்
மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபர்
நுவரெலியா நிர்வாக மாவட்டம்

செயலாளரின் பரிந்துரை

மாவட்ட செயலாளரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட செயலாளரிக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.



திரு. எஸ். ஆலோகபண்டார
செயலாளர்

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

S. Alokabandara
Secretary
Ministry of Public Administration,
Provincial Councils and Local Government

அமைச்சரின் பரிந்துரைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

அரசாங்க கணக்குக்குழு மூலம் மாவட்ட செயலாளரிற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அக்குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரின் செயலாளரிற்கு நான் அறிவுறுத்தியுள்ளதுடன், அச்செயற்பாடுகள் மூலம் 2026 ஆம் ஆண்டிற்குள் அதன் அடைவு மட்டத்திலிருந்து உயர் மட்டத்தை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றேன்.



மாண்புமிகு (பேராசிரியர்) ஏ. எச். எம். எச். அபயரத்ன அவர்கள் (பா.உ)
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

Prof. A.H.M.H. Abayarathna
Minister of Public Administration, Provincial
Councils and Local Government
Independence Square, Colombo 07.



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

CPCG/NE/A/KCH/2023/20

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2024 මැයි 14 දින

ගණන්දීමේ නිලධාරී,
දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය,
නුවරඑළිය.

ශීර්ෂය 260 නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ 2023 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(1) වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති සම්පිණ්ඩන වාර්තාව.

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1 තත්ත්වගණනය කළ මතය

ශීර්ෂය 260 නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ 2023 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය, එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය කාර්යසාධන ප්‍රකාශනය හා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය සහ ප්‍රමාණාත්මක ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවලට අදාළ තොරතුරුද ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන් වලින් සමන්විත 2023 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන, 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ විධිවිධාන සමඟ සංයෝජිතව කියවිය යුතු ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාවේ ඇතුළත් විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(1) වගන්තිය ප්‍රකාරව නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය වෙත ඉදිරිපත් කරනු ලබන මෙම මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව මාගේ අදහස් දැක්වීම් හා නිරීක්ෂණයන් මෙම වාර්තාවේ සඳහන් වේ. 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(2) වගන්තිය ප්‍රකාරව ගණන්දීමේ නිලධාරී වෙත වාර්ෂික විස්තරාත්මක කළමනාකරණ විගණන වාර්තාව 2024 මැයි 14 දින නිකුත් කරන ලදී. ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යවස්ථාව සමඟ සංයෝජිතව කියවිය යුතු 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 10 වගන්තිය ප්‍රකාරව ඉදිරිපත් කළ යුතු විගණකාධිපති වාර්තාව යථා කාලයේදී පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කරනු ලැබේ.

මෙම වාර්තාවේ 1.6 ඡේදයේ දක්වා ඇති කරුණුවලින් වන බලපෑම හැර, මූල්‍ය ප්‍රකාශනවලින් 2023 දෙසැම්බර් 31 දිනට නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ මූල්‍ය තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා එහි මූල්‍ය කාර්යසාධනය හා මුදල් ප්‍රවාහය පොදුවේ පිළිගත් ගිණුම්කරණ මුලධර්මවලට අනුකූලව සත්‍ය හා සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කරන බව මා දරන්නා වූ මතය වේ.

1.2 තත්ත්වගණනය කළ මතය සඳහා පදනම

මෙම වාර්තාවේ 1.6 ඡේදයේ දක්වා ඇති කරුණු මත පදනම්ව මාගේ මතය තත්ත්වගණනය කරනු ලැබේ. ශ්‍රී ලංකා විගණන ප්‍රතිපත්තිවලට (ශ්‍රී.ලං.වි.ප්‍ර) අනුකූලව මා විගණනය සිදු කරන ලදී. මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් මාගේ වගකීම, විගණකගේ වගකීම යන වගන්තියේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබා ගෙන ඇති විගණන සාක්ෂි ප්‍රමාණවත් සහ උචිත බව මාගේ විශ්වාසයයි.

- මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය හා අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණව ඇතුළත් වී ඇති බව සහ හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ථ ඉදිරිපත් කිරීම් අගයන ලදී.

මාගේ විගණනය තුළදී හඳුනාගත් වැදගත් විගණන සොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා අනෙකුත් කරුණු පිළිබඳව ගණන්දීමේ නිලධාරී දැනුවත් කරමි.

1.5 වෙනත් නෛතික අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6(1)(ඇ) වගන්තිය ප්‍රකාරව පහත සඳහන් කරුණු මා ප්‍රකාශ කරමි.

(අ) මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරූප වන බවට,

(ආ) ඉකුත් වර්ෂයට අදාළ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ මා විසින් කර තිබුණු පහත සඳහන් නිර්දේශ ක්‍රියාත්මක කර නොතිබුණි.

ඉකුත් වර්ෂයට අදාළ වාර්තාවේ ඡේද යොමුව	ක්‍රියාත්මක කර නොතිබුණු නිර්දේශය	මෙම වාර්තාවේ ඡේද යොමුව
1.6.1	ආදායම හා වියදම ගිණුම්ගත කළ යුතුය	1.6.2
1.6.3	නොපියවූ අත්තිකාරම් ගිණුම් ශේෂ නිරවුල් කිරීමට කටයුතු කළ යුතුය	1.6.5
3.1.2 (ආ)	ප්‍රතිපාදන ලබාගෙන විධිමත් අධීක්ෂණයක් තුළින් වැඩි නිම කර ගැනීමට කටයුතු කළ යුතුය	3.1.2 (ඇ)

1.6 මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ අදහස් දැක්වීම

1.6.1 ගිණුම්කරණ ප්‍රතිපත්ති

2018 මැයි 10 දිනැති අංක 265/2018 දරන රාජ්‍ය ගිණුම් චක්‍රලේඛය පරිදි රාජ්‍ය අංශයේ මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා රාජ්‍ය අංශයේ ගිණුම්කරණ ප්‍රමිතීන් අනුව පිළියෙල කළ යුතු බව දක්වා වසර 05 ක කාලයක් ගතව තිබුණද, සමාලෝචිත වර්ෂය වන විටත් එම ප්‍රමිතීන් අනුගමනය කර නොතිබුණි.

1.6.2 සුනරුවර්තන වියදම්

භූමිකානුකූල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සූර්ය විදුලි බල පද්ධතියෙන් සමාලෝචිත වර්ෂයේ ජාතික පද්ධතියට විදුලිය ඒකක 4603 ක් ලබාදී තිබුණු අතර, පරිභෝජනය කළ ඒකක ප්‍රමාණය 8443 ක් විය. විදුලිය වියදම් ගිණුම් ගත කිරීමේදී පරිභෝජනය කළ ප්‍රමාණය නිෂ්පාදනය කළ ප්‍රමාණයට හිලව් කර රු.196,119 ක බිල්පත් පියවීම හේතුවෙන් විදුලි ඒකක 4603 ට අදාළ මුළු ආදායම හා ඒකක 8443 ට අදාළ මුළු වියදම ගිණුම් ගත කිරීමේ ක්‍රමයක් අනුගමනය කර නොතිබුණි.

1.6.3 මූල්‍ය නොවන වත්කම්

- (අ) විෂයයන් 03 කට අයත් වත්කම්වල ඉකුත් වර්ෂයේ අවසාන ශේෂය හා සමාලෝචිත වර්ෂයේ ආරම්භක ශේෂය සැසඳීමේදී රු.15,939,304 ක වෙනසක් පැවතුණි.
- (ආ) දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය විසින් ඉදිරිපත් කර තිබුණු ශේෂ පිරික්සුම අනුව, වාසස්ථාන හා නේවාසික නොවන ගොඩනැගිලි (9151) සහ ප්‍රවාහන උපකරණ හා වෙනත් යන්ත්‍රෝපකරණ උපකරණ (9152) වර්ෂයේ එකතුකිරීම්වල එකතුව රු.148,443,315 ක් වුවද භාණ්ඩාගාර පරිගණක මුද්‍රිත සටහන්වල (SA82) වර්ෂය තුළ එකතුකිරීම්වල එකතුව රු.114,577,953 ක් ලෙස දක්වා තිබීමෙන් රු.33,865,362 ක වෙනසක් පැවතුණි. එමෙන්ම වාසස්ථාන හා නේවාසික නොවන ගොඩනැගිලි (9151) ශේෂයේ වර්ෂයේ ඉවත්කිරීම්, ශේෂ පිරික්සුම අනුව රු.31,246,266 ක් වුවද භාණ්ඩාගාර පරිගණක මුද්‍රිත සටහන්වල (SA82) රු.10,593,800 ක් ලෙස දක්වා තිබීමෙන් රු.20,652,466 ක වෙනසක් පැවතුණි.

1.6.4 අවසාන තොගය

දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය, සහ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල 05 හි සමාලෝචිත වර්ෂයේ දෙසැම්බර් 31 දිනට පැවති පාරිභෝජ්‍ය ද්‍රව්‍ය තොගයේ එකතුව රු.14,464,074 ක් මූල්‍ය ප්‍රකාශනවල හෙළිදරව් කර නොතිබුණි.

1.6.5 අග්‍රිම ගිණුමේ ශේෂය

සමාලෝචිත වර්ෂය අවසාන දිනට පිළියෙල කළ මූල්‍ය ප්‍රකාශනයේ අග්‍රිම ගිණුම් පිළිබඳ ප්‍රකාශනයෙහි (ACA-3) දක්වා තිබුණු, 2013 වර්ෂයේ සිට පැවත එන රු.900,878 ක අග්‍රිම ශේෂයක් සමාලෝචිත වර්ෂය අවසාන වන විටත් නිරවුල් කර නොතිබුණි.

2. මූල්‍ය සමාලෝචනය

2.1 බැරකම් හා බැඳීම්වලට එළඹීම

- (අ) 2023 නොවැම්බර් 30 දිනැති අංක 05/2023 දරන රාජ්‍ය ගිණුම් මාර්ගෝපදේශ සංග්‍රහයේ 3.3 ප්‍රකාරව මු.රෙ.94(2) සහ 94 (3) යටතේ එළඹෙන ලද බැඳීම් සහ වගකීම් විෂයන් 03කට අදාළ රු.1,293,002 ක් මූල්‍ය ප්‍රකාශනයේ ආකෘතිපත්‍ර (iv) මගින් හෙළිදරව් කළ යුතු වුවත් එසේ කිරීමකින් තොරව වර්ෂයට අදාළ සියලු බැඳීම් හා වගකීම් ආකෘතිපත්‍ර (iii) හි දක්වා තිබුණි.
- (ආ) මු.රෙ.94 ට අනුව වාර්ෂික අනුමත ඇස්තමේන්තු ඉක්මවා බැරකම් වලට එළඹිය නොහැකි බව දක්වා තිබුණද වැය විෂයන් දෙකකට අදාළව රු.1,148,175 ක් වාර්ෂික ඇස්තමේන්තු ඉක්මවා බැරකම් වලට එළඹ තිබුණි.